

News and Articles in
Tamil and English
Please send them to:

THE EDITOR,

The Morning Star,
Diocesan Office,
Vaddukodai

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka

Under No. Q/J/104/News/89

Established: 1841: A Christian Weekly: Published Every Friday

Vol: 156 Jaffna, Friday 10, March 1995

"RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE"

Subscription
Island: Rs 100/-
For Advertisements

Apply to:
THE MANAGER

The Morning Star,
Diocesan Office,
Vaddukodai

C.S.I. Kerala Church Group Visits Batticaloa

A 14 member group from the South Kerala Diocese of the Church of South India that visited Batticaloa in November 1994, were full of praise for the good refugee relief work that is being done by the Colombo Church and the Jaffna Diocese of the Church of South India, especially for the orphan and destitute children affected by the on going war in the North - East of Sri Lanka. This group made a four-day "Partnership visit" to Sri Lanka from Saturday 19th to 24th November 1994. Arriving in Colombo on 19th afternoon, the visitors had familiarisation cum partnership programme during their brief stay in the island.

The group accompanied by parishioners from the Colombo Church and Rev. S. Jeyanesan left our Church premises in two passenger vans at 6.15 a.m. on Monday 21st November 1994 for Batticaloa.

They travelled northwards via Attanagalla, Kuttanagala, Dambulu and reached Habarana Junction at 10.30 am. They then made a right turn eastwards and proceeded via Minneriya, Polonnaruwa, Valaichenai.

Leaving behind the Sinhalese areas, they entered the predo-

minantly Tamil-speaking Eastern Province area which any ordinary traveller could not fail to take notice by the sad state of the pot-hole-ridden main trunk road neglected by successive governments, the abandoned paddy fields and the war-damaged houses, shops and Kovils en-route.

They passed through a dozen police/army check points and made several deviations (thrust) on then by the security force to prevent vehicles passing their heavily-fortified bunkers and mini-camps. They reached their destination - St. John's Church centre in Batticaloa after a 7 3/4 hour journey at 2 pm. sharp. Rev. Earl and Mrs. Solomon welcomed them warmly and after lunch and a brief rest, they were conducted on a tour to Batticaloa town and its immediate vicinity.

Everywhere, they noticed only empty shells which were once houses, Kovils, schools and shops - the result of over a decade of a bloody, brutal, no end-no win war between the government military forces and Tamil rebels.

After a respite in the expansive but deserted Batticaloa beach, they visited the St. John's Boy's Home at Airport Road, Urance, housing 112 orphan

and destitute boys with Pastor A.S.T. Ananthan - i - large.

When they returned to the Church centre a get-together of the orphan and destitute boys and girls of both 'Homes' was organised and they entertained the visitors to sing-song.

Everyone of the 127 girls attached to the St. John's 'Girls' Home was also given new clothes for Christmas, presented by the Colombo Church and organised by the Elders' League of the church.

In appreciation of the splendid work being done to ameliorate the suffering of these destitutes, the Kerala visitors made a cash donation to the Girls' Home.

The following day Tuesday (22nd November) after an early breakfast, they left Batticaloa at 6.05 am and turned off at Chenkaladi via Karadiyanaru, Maho Oya, Mahiyaganana, Teldeniya and reached Kandy at 12.30 pm. After lunch, the Kerala group visited the Dalada Maligawa (Temple of the Tooth) and after spending some time shopping, visited the Botanical Gardens, Peradeniya.

Leaving the Gardens at 4.25 pm, the tour ended when they reached our Frances Road Church, Wellawatte at 7.45 pm.

The group which was put up at the 'Villa Maje' close to the Church, left on Wednesday 23rd November 8.40 am. for the Katuanyake airport to take a flight to Singapore, before returning to Kerala four days later.

Rev. Dr. Israel Selvanayagam of the Tamil Nadu Theological Seminary, Madurai accompanied the South Kerala group

—VINNOLI—

Associate Professor:

Dr. K. Sitrapalam, Senior Lecturer in History, University of Jaffna was promoted as Associate Professor of History. Dr. K. Sitrapalam had his education at Jaffna College and the University of Ceylon, Peradeniya. In 1981 he obtained his PH. D. in Archaeology from the University of Poona, India

New Primary School Building

The Rt. Rev. Dr. S. Jeyanesan declared open 'The K. A. Seltan Hall' of the new Primary School building of Jaffna College at a simple function held on Friday the 24th February. The Bishop and Mrs. V. Jeyanesan were garlanded and then conducted to the entrance of the Hall, accompanied by the Primary School dance troop. The Rt. Rev. D. J. Ambalavanar, The Chairman of the Jaffna College Board of Directors offered the prayer of dedication and pronounced the benediction.

It should be noted that only the ground floor of the three story building is completed because of the non availability of cement and other building materials.

Union College felicitates Vice Chancellor

Union College, Tellippalai (now at Maruthanamadam) felicitated its Old Boy Vice Chancellor K. Kunaratnam at a fellowship lunch on Sunday the 5th March. A public meeting preceded the lunch at which Mrs. N. Balanesan, President of the Alumni Association was chairperson. Speeches were made by Mr. P. Kamalanathan, Principal of Union College, Mr. N. Kanthasamy, former Principal of the College, Mr. K. Ganeshamoorthy, Retired Regional Manager, Bank of Ceylon, Mr. Shanmuganathakurukkal, Mr. Gunapalasingam, Mr. S. Velautham, Deputy Director of Education, Mr. Kirubarajah Chelliah former Teacher and Bishop Jeyanesan of the JDCSI. Mr. R. Jesupalan, Secretary of the Alumni Association thanked the Vice Chancellor and the others for responding to their invitation. The Vice Chancellor in his reply said that he had his education at Union College from 1940 to 1952. He was thankful to God for the opportunity of studying at this noble institution. Mr. I. P. Thurairatnam the Principal of that time influenced his life in many ways. He also thanked other teachers who showed interest in his physical and mental growth.

S. J. V. Chelvanayagam Commemoration Service

A commemoration Service on the 97th Birth Anniversary of late Mr. S. J. V. Chelvanayagam will be held at the St. John's Baptist Church, Chundikuli on Friday the 31st March 1995, at 4.30 p.m.

The retired Bishop in Jaffna, of the Church of South India, The Rt. Rev. D. J. Ambalavanar will preach the sermon.

Rev. Fr. Dr. A. J. V. Chandrakanthan, Head Department of Christian Civilization, University of Jaffna will pay the tribute to late Mr. S. J. V. Chelvanayagam.

The service is organised by the Jaffna Christian Union.

'THE MORNING STAR'

List of Life Subscribers

The Rt Rev D J Ambalavanar	Mission House, Manipay	Jaffna Students Protest	the number admitted by the
The Rt Rev Dr S Jebanesan	Bishop's House, Vaddukoddai	The students who sat for the	University Grants Commission
The Rev D R Ambalavanar	Christian Theological Seminary, Chunnakam	G.C.E. A/L examinations as	was only 511, less than half the
The Rev D C Ratnasingam	The Parsonage, Chakanai	Jaffna District candidates were	capacity.
The Rev S P Jeyasingam	Christian Theological Seminary, Chunnakam	not happy with the cut off marks	They also claim that those who
The Rev V N Tharmakulasingam	The Parsonage, Navalv	released recently by the Univer-	sat for Aug. 1993 A/L examina-
The Rev A Jeyakumaran	The Parsonage, Uduvil	sity Grants Commission. They	tions should have sat for Dec.
The Rev D S Thiagarajah	Principal, Christian Theological Seminary, Chunnakam	have appealed to the President,	1990 G.C.E. O/L examinations.
The Rev A V Jesuthasan	The Parsonage, Varany	Mrs. Chandrika Kumaranathunge	But because of the intense war
The Rev S Jeyanesan	C S I Church, 17 Frances Road, Colombo 6	to investigate and redress them.	that prevailed at that time their
The Rev G D Anandarajan	Christian Theological Seminary, Chunnakam	It has been revealed, that	examinations were held in Dec-
The Rev V Rajkumar	Chri. Theolo. Semi., Chunnakam	although, the University admis-	1991. Therefore they were han-
The Rev A A Paul	The Parsonage, Vaddukoddai	sions should be on the basis	dicapped, they had to complete
The Rev P Navendranugoolan	The Parsonage, Kandy Rd, Kilinochchi	of 40% merit, 55% on District	their syllabus in one and a half
The Rev E P Solomons	St. John's Church, Urancee, Batticaloa	basis and the rest 5% for under-	years time where as others had
The Rev T Thevanesan	The Parsonage, Mankulam	developed Districts, the U.G.C.	two and a half years. There was
The Rev P J Suriakumar	St. Peter's Church, Kudiyiruppu Vavuniya	had not stuck to the requi-	no kerosine or electricity for
Rev (Mrs) A R Tampiyappa	The Parsonage, Manipay	rements over the past few years.	them to study, in addition
Rev Benjamin Jeyarajah	C S I Church, Usan	Had they adhered to the con-	schools were also disrupted during
The Rev Joseph Gnanapragasam	The Parsonage, Delft	ditions laid down more stud-	that period. Some of the stud-
Rev S I Anandarajan	City Mission Church, 4th Cross St., Jaffna	ents from Jaffna could have	ents were also displaced and
Rev S C Arnold	The Parsonage, Erlalai South, Chunnakam	gained admissions, they say.	most of the students also suffer-
Rev Antony Sawerimuttu	C S I Church, Visvamadhu	Further, the number admitted	ed psychologically because of the
Rev Milton Solomon	Christian Students' Centre, University of Jaffna, Campus Lane, Thirunelvely, Jaffna	to the various universities in	bombing and shelling. They,
Rev S Thevahan	The Parsonage, Atchuvily	Sri Lanka was less than the	there fore, want the President
Rev J Thevaarud Selvam	The Parsonage, Bharathipuram, Kilinochchi	number that could be admitted.	to take into consideration all
Mr T Ashokumar	The Parsonage, Udupiddy	Although the Jaffna University	these facts stated above and do
Mr Jerome Paul	St. John's Church, Urancee, Batticaloa	can admit 1300 students annually,	justice to those affected.
Rev K A Selvanayagam	The Parsonage, Alavaddy	Mr Ananda Sittampalam	8. Kingstone Gardens Colombo 4
Mr T H Vasanthakumar	C S I Church, Shalomnagar, Kilinochchi	Mr V Gunaratnam	63. Hampden Lane, Colombo 6
Mr P Thevaraja	Parsonage, Jeyapuram, Pallavarayankaddu	The Rt Rev J J Gnanapragasam	16. Rubberwatte Road, Gangoda- wila Nugegoda
Mr N T Jeyanesan	Parsonage, C S I Church, Kudathanai	Mr W J J Mather	35/9 Jubilee Road, Laxapitiya, Moratuwa
Rev T Jeyachandran	The Parsonage, Nunavil	Mr V Navaratnam	6. Daya Road, Colombo 6
Rev E N Lawrence	The Parsonage, Chavakachcheri	Mrs E V Pushparaja	45/2 Auburn side, Dehiwela
Mr Antony Sebastian	C S I Church, Cheddikulam	Dr H N Rajaratnam	91/6 Hampden Lane, Colombo 6
Mr G D Mynaseelan	Samathanapuram, Kilinochchi	Mr R R Scott	14B, St Mary's Road, Mt. Lavinia
Mr K S Joseph	C S I Church, Wattala	Dr (Mrs) R G Sellathurai	Medic Clinic, Colombo 6
Mr D S Mathyaparanam	C S I Church, Araly	Mr L B Thambirajah	42/2 P Auburn Side, Dehiwela
Mr I Arulbalan	Sathiapuram, Uduvil South	Mr W S Thangarajah	C S I Church, 17, Frances Rd., Colombo 6
Mr A Thevagananathan	St. John's Church, Urancee, Batticaloa	Mrs I Sathiyathan	12, Ramakrishna Place, Colombo 6
Mr A K Surendran	C S I Church, Mankulam	Mr P J Thambiratnam	24. Daya Road, Colombo 6
Mr A Kadirgamar	Registrar, Christian Theological Seminary, Chunnakam	Evelyn Rutnam Institute	University Lane, Thirunelvely, Jaffna
Mr S Ratnavel	Diocesan Office, Vaddukoddai	Miss S P Gulasingam	Jaffna College, Vaddukoddai
Dr E S Thevasagayam	119/5 A, Kynsey Road, Colombo 8	Mr A Jeyarajan	College Flats, Vaddukoddai
The Rev T S Premarajah	Manning Apartments, 98 3/3 Manning Place Colombo 6	Mr G Nadarajah	College Flats, Vaddukoddai
Mr R Kanagaratnam	137, Wadiya Road, Dehiwela	Mr T Nithiyaratnam	College Lane, Vaddukoddai
Dr R R Cooke	77, Ward Place, Colombo 7	Mr R Rajendra	College Lane, Vaddukoddai
Mrs M H Cassiere	1-F 17 Jayawardanagama, Wick- reasinghepura, Battaramulla	Miss S D Sittampalam	Jaffna College, Vaddukoddai
		Miss S Selladurai	College Lane, Vaddukoddai
		Mrs J J Mithira Ranjan	College Lane, Vaddukoddai
		Mrs R S Virasinghe	Manipay Road, Uduvil
		Mr J Sinnadurai	Kalai Arasu Lane, Navalv
		Mr S J Manickam	Christian Theological Seminary, Chunnakam
		Mr A Rajasingam	330, Navalv, Road Jaffna
		Mr K S Thissarajah	Principal, Jaffna College Branch School, Paranthan
		Mr K Vettivel	Ratnavasam, Veraherny Road, Madduvil South, Madduvil
		Miss M P Williams	Sannathy Road, Pattur
		Mr S Sellathurai	Kalluvam, Karaveddy
		Mrs A A Balasingam	Retired Teacher, Madduvil, Nunavil
		Mrs E S Balasingam	19/ L Muhanthiram Road, Batticalloa
		Mr G Manoranjan	C/o G Jeyaratnam, Erlalai South Chunnakam

கவிசேடம் எனச் சொல்

பல்லவி

கவிசேடம் எனச்சொலக் கேட்டதுமே - அது
சொர்க்கத்தின் பேரின்பம் ஊட்டுதம்மா!
புவிமீதும் ஆனந்தம் பொங்குதம்மா பரி
பூரணம் ரூபமே எங்குபம்மா!

சரணம்

வல்ல பிதாத்திரு வார்த்தையினால் இங்கு
மாண்டி னாகிய தேவசுதன்
வெல்லை மலையடி தொட்டுக்கல் வாரி
மேட்டி விற்றத்தது மட்டுமன்றி கவிசேடம்

செந்தீநா ரூபினில் வந்தநாள் செய்துமே
சீடர் மேல் நின்று ஆவி ஏவுதலால்
உற்றிடு நால்வர் உரைத்த கவிசேடம்
உலகெங்கும் ஓங்கி இலகும்மா! - கவிசேடம்

இம்மை மறுமைத் திரவியம் யாவுமே
ஏற்றிப் பறிக்கும் ஞானக்கப்பல்!
செம்மையே நல்லறம்; பொருளே பரர்நொள்ள
செல்கதிப் பேரின்பம் நூற்பயனே - கவிசேடம்

வானுல கேறிபே வலவிறைப் பக்கத்தில்
மாட்சியாய் விண்ணர காட்சிபுரி
தேள் மழை பொழிந்திருங் காட்சியெல்லாம் மனத்
திரையினில் காட்டிக் கரைசேர்க்குநூல் - கவிசேடம்

ஓவ்வோர் மனிதனும் ஓவ்வோர் உருமாமம்
உண்மையைக் கூறும் ஒரு பெரு நூல்!
வெவ்வேறு வழிகளில் செல்லவது ஆன்மாவின்
மேன்மை விளிக்குத் திருமறைநூல் - கவிசேடம்

கையினில் ஏத்தியே வாசிக்கிற் யோசிக்கின்
கஷ்டங் கவலைகள் தீர்த்தேறி
உய்யும் வழியெலாம் உள்ளத்ததாதிபும்
ஓங்கும் இருளெலாம் நீங்கும்மா - கவிசேடம்

கவிமாமணி சுத ஞானப்பிரகாசம்

யூனியன் விழு
கொடிகாமம்

(பா இயற்றும் போட்டியில் முதல் பீக் பெற்றது).

**கடந்த வருடம் யாழ் வதை
தியசாலையில் 1403 பேர்
மரணம்**

யாழ்ப்பாணம் வதைத்தியசாலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு மட்டும் 1408 பேர்கள் மரணம் அடைந்துள்ளதால் யாழ்ப்பாணம் வதைத்திய சாலையில் இருந்து இடைக்கப் பெற்ற தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இம் மரணங்களில் 50 சத% மானவற்றில் குழந்தைகளின் மரணம், தற்கொலைகள், விபத்துக்கள் மற்றும் மார்ப்படைப்பு எப்பன உள்ளடங்குகின்றன.

இதேவேளை கடந்த 1994ம் ஆண்டு வென்னோயாளர் பிரிவு 3லட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

காலமானார்

யாழ்ப்பாணக் கல்விவளம் ஒன்றின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி) இ. சிவானந்தன் காலமானார். ஸ்ரீகுரானப்பட்ட தாரியான இவர் ஓர் பிரபல நடிகர் எழுத்தாளரும் இயக்குநருமாவர். யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய

மாணவரும். யாழ்ப்பாணக் கல்வி அறிப்பிட்டதாரிப் பிரிவின் முன்னாள் விடுவரையாசனமான் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இளைப்பாறிய சிரேஷ்ட உதவிப் பதிவாளரும் கவிஞருமான இ. முருகையின் சகோதரருமாவார். இவரின் பிரிவால் துயரமீடும் பத்தவர்களுக்கு உதயதாரகை தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது.

**யாழ்ப்பாணக் கல்லூரி
பரிசளிப்பு விழா**

யாழ் கல்லூரியின் பரிசளிப்பு விழா மார்க் 16ம் திகதி வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு கல்லூரி (Qudangale) நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணக் கல்விக்கழக விவசாய பீட விடுவரையாளர் கலாநிதி N. எதிர் வீரசிங்கம் கலந்து சொன்வார். பரிசில்களை கிறீன் பெமோறியல் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி சந்திரா அம்பலவாணர் வழங்குவார்.

செய்திச் சிதறல்

**சர்வதேச மகளிர் தினம்
கொண்டாடப்பட்டது.**

மார்க் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாணத்தின் பல பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்றது. இத்தினத்தை யொட்டி பொதுக்கூட்டம்-ளும், கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

**தபால் மூலம் "மார்சல்"
அனுப்ப விதிக்கப்பட்ட
தடைநீக்கம்.**

வடக்கு - கிழக்கு, மரகாணத்திலிருந்து பாசல்களை வெளியே அனுப்புவதற்கான எட்டு வருட காலத் தடைபை தபால் அமைச்சு நீக்கியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இத்தகவலை பிரதி தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

**நாடும் நடப்பு
(பிரதி அமைச்சுடன் முப்படைத்
தளபதிகள் வலுவியா விஜயம்)**

பாதுாப்புப் பிரதி அமைச்சர் கேணல் அனுருத்தரத்வத்தை முப்படைத் தளபதிகள் சகிதம் வலுவியா

யாலிற்கு வியஜம் செய்தார். அந்நாட்புரத்தில் தடைமுறம் ஒன்றை அமைத்து வடக்கே செல்லும் லொறிகளை சோதனை செய்வது தொடர்பாக பிரதிபாதுகாப்பு அமைச்சர் அங்கு ஆராய்தார்.

**கொழும்பு- பலாலி
தனியார் விமான சேவை**

வடபகுதி நோயாளிகளுக்கென வுஷேட விமான சேவை ஒன்று கொழும்பிலிருந்து பலாலிக்கும் பலாலியில் இருந்து கொழும்பிற்கும் நடத்துவதற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த ஏற்பாடுகளுக்கு அமைய நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு அப்புவல்ஸ் வசதியுடன் ஒரு வழி பயணத்திற்கு 3500 ரூபா அறட்டப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது. நோயாளிகள் விட்டிலிருந்து அப்புவல்ஸ் மூலம் கூட்டிவந்து பருத்தித்துறையிலிருந்து பலாலிக்கு சுப்பல் மூலம் அழைத்துச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு அழைத்துச் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

**யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியம்
JAFFNA CHRISTIAN UNION
தந்தை சா . ஜே . வே . செல்வநாயகம்
அவர்களின்**

**97 வது ஜனன தினத்தை
முன்னிட்டு**

வைக்கப்படும் ஆராதனை
31 - 3 - 95 வெள்ளிக்கிழமை மாலை 4 . 30 மணிக்கு
கண்டிக்குளி புலிதர் யோவான்ஸ்தான்கள்
தேவாலயத்தில் நடைபெறும்
தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் யாழ் ஆயர்
அதிவண D . J . அம்பலவாணர் அடிகளார்
அருளுரை வழங்குவார்

வண பிதா - கலாநிதி A . J . V சந்திரகாந்தன் அடிகளார்
(தலைவர் கிறிஸ்தவ இஸ்லாம் நாகரீகத்துறை)
தந்தை செல்வாவின் வாழ்விற்கு காட்சி பகருவார்
ஆராதனையில் கலந்து கொள்ளுமாறு அவைவரையும்
யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் அழைக்கின்றது.

அருட்திரு சி . கருணராஜா அடிகளார்
கௌரவ பதில் செயலாளர்
யாழ் கிறிஸ்தவ ஒன்றியம்

10 - 3 - 95

நீதி, ஜனநாயக உயர்த்தும் பாலமோ
எந்த ஜனத்துக்கும் இழச்சி.

உதயதாரகை

ஆதின காரியாய்ப்பு, வட்டுக்கோட்டை

Estd 1841

மலர்: 156 10-03-1995 இதழ்: 10

முன்னேற்றத்தைக் காணவில்லை

இன்று இலங்கை அரசியலிலே அதிகமாகப் பேசப்படும் விடயம் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மிடையிலே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை என்பது தான். மூன்று மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட உற்சாகம் இன்று காணப்படவில்லை. பொருளாதாரத் தடை மீண்டும் இறுசி வருகின்றது சில பொருட்கள் யாழ்ப்பாணக் கடைகளிலிருந்து முற்றாகவே மறைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் ஒவ்வா மீது ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர். மக்கள் இனி என்ன ஆகுமோ? என்று ஏங்கி நிற்கின்றனர்.

அரசாங்கம் வீதிகளைத் திருத்தப்போகிறோம், மின்சாரத்தை வழங்கப்போகின்றோம். கட்டிடங்களைத் திருத்தப் போகின்றோம் நூல் நிலையத்தை திரும்ப நிர்மாணிக்கப் போகின்றோம். என்று ஓயாது வானொலி மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் அறிவித்தல், செய்கின்றது. ஆனால் இதுவரை இனப் பிரச்சனைக்கான தனது தீர்வினை வெளியிடவே இல்லை என்பது மறுக்கவேண்டாம். மறைக்கவே முடியாத உண்மையாகும்.

இதனைப்பார்த்து நாம் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அரசாங்கத்தின் நற்பணிகள் பற்றிய வாக்குறுதிகள் எல்லாம் பிறநாட்டினரைக் குறிப்பாக உதவி வழங்கும் நாடுகளைத் திருப்திப் படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும். நாம் சிறுபான்மையினர் மீது பரிவு கொண்டுள்ளோம். நீங்கள் எங்களுக்கு தொடர்ந்து உதவி வழங்குங்கள் என்பதை அவர்களுடைய சிந்தனைப்போக்கு ஆகும் தமிழ் மக்கள் இதனை சந்தேகக் கண்ணாடிகளே பார்க்கின்றனர். ஒருவன் ஒருத்தியை காதுவித்து விட்டு திருமணம் பற்றிய பேச்சினை கட்டிக் கழிப்பது போன்று செயலாகும். நான் தொடர்ந்து நகை நட்டுக்களைத் துணிமணிகளை தந்து கொண்டிருப்பேன். விவாகப்பதிவு மட்டும் நடக்காது என்பது போன்ற சிந்தனைப்போக்கு இதனானே தமிழ் மக்களுடைய நிலை மிகவும் கட்டமாஸ்தாகி வருகிறது. வெளிநாடுகளிலே தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசாங்கம் பரேராபகார சிந்தையுள்ள ஒரு ஆட்சிப்போலவும் தமிழ் மக்கள் எதற்கும் திருப்தியடையாத புரட்சியாளர்கள் போலவும் உலகத்தில் பிரச்சாரம் நடைபெறுகிறது.

அரசாங்கம் இந்த வருடம் இராணுவச் செலவுகளுக்காக சென்ற வருடத்தை விட கூடுதலான நிதியை ஒதுக்கி இருக்கின்றது. பேச்சு வார்த்தைகளும் மூன்று முறை நடந்து முடிந்து விட்டன ஆனால் பேசுவதை பிரதிநிதிகள் சிங்கள சமுதாயத்திலே செல்வாக்கு இல்லாதவர்கள்.

இவை அரசாங்கத்தின் நோக்கத்திலே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. கல்வித்துறையிலே தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லில் அடங்கா யாழ்ப்பாண பிரதேசத்தில் பலவித இன்னல்கள் மத்தியில் கல்வி கற்கும் மாணவன் பொறியியல் துறையில் அனுமதி பெற கொழும்பு மாணவனை விட கூடுதலான புள்ளிகளை பெற வேண்டியுள்ளது. இதனைக் குறித்து புதிய அரசாங்கம் எந்த வித மாற்றமும் செய்ததாக தெரியவில்லை. இத்தகைய சூழலிலே தமிழ் மக்கள் மீண்டும் வீரத்தி நிலையிடை இருப்பது ஆச்சரியமன்று.

வாழும் எழுத்துக்கள்



அறிஞர் மு. வரதராசன்

எழுதினவர்

*எல்லாவை நல்லவர்களாக இருந்தாலும், உடல் உணர்ச்சி உள்ளவரையில் மனைவி அல்லாத ஆணு பெண்ணு நெருங்கிப் பழகாமல் இருப்பது நல்லது.

*ஆணின் வாழ்க்கை வெளியே பல நேரடி பழகித்திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு சேற்றில் நடந்து எழுக்குவது போன்றது இது பெண்ணின் வாழ்க்கை. குடும்பத்தளவில் பெரும் பாணும் இருந்து கணவனோடும். மக்களோடும் பழகி அமைபும் வாழ்க்கை மனம் செடுவதற்கும் வாய்ப்பு இல்லை. ஒழுக்கம் தவறு வதற்கும் வழி இல்லை மனைவி நடப்பது போன்றது இது ஆண்களால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக திருக்க வேண்டும் அல்லது தோயாளியாக இருக்க வேண்டும்.

*கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அப்பே முதல் மையானது. மக்கள் இரண்டாம் நிலையினர் கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர் நண்பரும் வறவர்களும் நாட்டகாரம் நிலையினர் புகழும் பரிபும் ஐந்தாம் நிலையினர். சலையும் பொழுதுபோக்கும் ஆறாம் நிலையினர் வாராகும் ஏழாம் நிலையினர். இரட்டியே மற்றவற்றையும் மற்றவர்களுக்கும் முறைப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.

கொஞ்சம் போராட வேண்டும். பிறகு விட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் ஆண்களைத் தருகிற முடியும். அல்லது மேல் போராடவும். அது அளவுக்கு மேல் விட்டுக் கொடுக்கவும் கூடாது எதுவும் அளவு தெரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை நன்மும் துல்லாமல் போய்விடும்.

உள்ளத்தைக் கொண்டு மகிழவேண்டும். வியாபாரம் செல்வம் இவற்றில் மட்டும் அல்லாணையோடும் வாழும் வாழ்க்கையிலும் இரண்டாம் நிலையிடம் அளவுக்கு மேல் அன்பு அளிப்பது அடக்கம் ஒழுக்கம் உறவு ஆர்வம் எவ்வாறு வற்றையும் எதிர்பார்த்தால் கூட சிறில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்.

உடல் நோயற்றிருப்பது *முதல் இன்பம், மனம் சுவையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிழர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.

இந்த உலகத்தில் செட்டவர்கள் எதுவும் துணிந்து ஆறக்கு கிறார்கள். நல்லவர்கள் நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள். அதனால் தான் உலகத்தில் தீமை தழிக்கிறது. நன்மை நலிகிறது. தேவைகளைக் குறைத்துக்கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது என்றக்கும் நல்லது. அதுவ உடையான தவம். சுவலை இல்லாமல் வாழ்வதற்கு அது ஒரு வழி. தேவையே இல்லாமல் மனிதன் வாழமுடியாது. தேவைகளைக் குறைத்து வாழலாம்.

*பணம் என்றால் அதற்கு தனி மதிப்பு உலகத்தில் உள்ளவரையில் அதைச் சுமார் விடக் கூடாது. விட்டால் பதவர் ஏசு திருநாவுக்கரசர், காந்தி போல் அடியோடு விட்டுத் தொலைக்க வேண்டும். இல்லையானால் பணத்திற்கு நாம் அடிமையாகாமல் நமக்கு அதை அடிமை ஆக்கிக்கொண்டு ஆட்டிப்படைக்கவேண்டும்.

*வாழ்க்கையில் மனிதர்களின் தொடர்பு கசக்கும் நாள் வரும். ஆனால் உயர்த்த புத்தகங்களின் சருத்துகளை என்னும் கசப்பதில்லை.

*யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நபிக்கக் கலந்து மனதடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது ஒத்த உரிமையோடு யாரிடமாவது சிறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும்.

*உடர்பில் அழுக்கு ஏற்படுகிறது. பிறகு தளிக்கின்றோம். உள்ளமும் அப்படித்தான் நாய எண்ணக்கூடிய அடிக்கடி குளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

*மனித உடம்போடு வாழவேண்டும். பணத்தோடு வாழ வேண்டும். மின்சாரம் முகவியை சகதியைக் கண்டுபிடித்து வசதிகளைப் பெறாமல் துடும் போது... நோய்குறைந்த உடம்பும் சுவலை குறைந்த பணமும் பெறுவதற்கு வழி தேட வேண்டும்.

புறவை எ அப்பாச் வாழ்கில் நன் அவைகளுக்கு வாய் இல்லை. பேச்சு இல்லை. பிணக்கம் இல்லை. மக்கள் வாழ்க்கையில் உயர்தான் வரும். தும்பம் செய்கின்றது. பேச்சு களர்த்திந்து பிணக்கும் முற்றுகின்றது. தன்பான வாழ்க்கையிலும் திடமென்று அன்பு முறியிலைது.

ஸீகன் பால்கு ஐயர்

பொ. அருந்தவநாதன் B. A. (Hons)

(யாழ்ப்பாணக் கல்லூரி)



மசாக்கள், மேதைகள் மறைந்து இந்த மண்ணோடு மண்ணாகச் சங்கமமாகிவிடலாம். ஆனால் அவர்கள் இவ் உலகுக்குப் புரிந்த அளப்பரிய சேவைகளை எற்றுமே அவர்களைத் தக்காராக வாழ்வித்துக் கொண்டிருக்கும். அவ்வகையில் தமிழ்வுளர்த்த ஐரோப்பியக் கிறிஸ்தவ மிஷனரி வரிசையில் தனித்துவமானவர் ஸீகன் பால்கு ஐயர் ஆவார். தமிழ்நாட்டில் முதன்முதலாக புரோட்டெஸ்டாண்ட் கிறிஸ்தவ மதத்தைப் போதித்த முதல் குருவும் இவரேயாவார். ஜெர்மன் தேசத்தின் ஸ்க்ஸோனியா நாட்டின் சிறுபட்டணமாகிய புல்னிஸ் (Pulniz) நகரில் இவர் பிறந்தார். தமது ஆறாவது வயதிலேயே பெற்றோரை இழந்தமையால் தமக்கையாரின் ஆவணைப்பிட்டு வளர்ந்து வந்தார். இளமையிலே கல்வியிலும் இசையறிசொல்லும் ஊக்கங்கொண்டு அவற்றை முறையாகக் கற்றுலந்தார். தனது மாணவநிலைக் காலத்திலேயே பிற்கால வாழ்நாளைச் சமய ஊழியஞ் செய்து வாழவேண்டும் என்று முடிவு செய்தார். 1703 ஆம் ஆண்டு ஹாலி (Halle) பட்டணத்திலுள்ள பல் கலைக் கழகத்திற் சேர்ந்து உயர்தரக்கல்வி பயின்றார்.

அன்றைய காலத்தில் தமிழ்நாட்டில் அலைபாடிக்கலைவளர்க்கும் தரங்கம் பாடியில் டென்மார்க் தேசத்தவராகிய டேனிஸ்காரர் வியாபாரம் செய்துவந்தனர். டென்மார்க் தேசத்து மன்னான நான்காம் பிரடறிக் (Frederic) என்பவன் தரங்கம்பாடியில் வியாபாரஞ் செய்யும் டேனிஷ்காரர்களுக்கும் அங்கு வாழும் தமிழர்களுக்கும் மத உபதேசம் செய்து அவர்களைத் தெய்வபக்தி உள்ளவர்களாகச் செய்யவேண்டும் என்னும் எண்ணங்கொண்டு அதன் போர்ட்டுச் சில மத போதகர்களை அனுப்பி வைக்க விரும்பினான். ஆனால் டென்மார்க்கிலுள்ள எவரும் முன்வரவில்லை. இந்த வேளையிலேயே ஜேர்மன் தேசத்தை சேர்ந்த ஸீகன்பால்கு என்பவரும் பிளீச்செள என்பவரும் தரங்கம்பாடிக்குச் செல்வதாக ஒப்புக்கொண்டு 1705 ஆம் ஆண்டு மரக்கலமேற்றி வந்தனர். ஆவர்கள் 1709ல் தரங்கம்பாடி வந்து சேர்ந்தனர்.

இவர்கள் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த பொழுது சில தடைகளை எதிர் கொண்டனர். ஒன்று இவர்களின் வருகை தரங்கம்பாடி அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. இதனால் பல இன்னல்களையும் அனுபவித்துள்ளார்கள். இரண்டு மொழித்தடையாகும். தமிழ், போத்துக்கீஸ் மொழிகள் தெரியாமையால் இவர்களால் மக்களுக்குச் சமய போதனை செய்ய முடியவில்லை. ஆகையால் தமிழ், போர்த்துக்கீஸ் என்னும் மொழிகளைக் கற்கவேண்டிய தேவை இவர்களுக்கு இருந்தது. அதன்படி பிளீச்செள என்பவர் போர்த்துக்கீசு மொழியையும், ஸீகன்பால்குஐயர் அக்காலத்து ஐரோப்பியரால் மலபார்மொழி என்று அழைக்கப்பட்ட 'தமிழ்' மொழியையும் கற்றனர்.

ஸீகன்பால்கு ஐயரைப் பொறுத்தமட்டில் தமிழ் மொழியைக் கற்பதில் இவருக்குப் பல இடைஞ்சல்கள் இருந்தன. தமிழ் மொழி ஐரோப்பிய மொழிகளுக்குப் பெரிதும் வேறுபட்டதாகையால் அதனைக்கற்பது இவருக்குக் கடினமாக இருந்தது. அத்துடன் தமிழ் மொழியைக் கற்பிக்க வீரமாமுனிவருக்கு வாய்த்தது போலத் தேர்ந்த தமிழ்ப்புலவர்கள் இவருக்கு ஆகிரியரசுக வாய்க்கவில்லை.

ஐரோப்பாவில் அச்சுநூல்களைப் படித்த இவருக்குத் தமிழ் நாட்டில் ஓலைச் சுவடிகளைப் படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாடசாலைச் சிறுவரோடு தராமும் தரையிற் கால்களை மடக்கி உட்கார்ந்து மணலைப்பரப்பி வீரலினால் அ. ஆ. இ. எழுதக்கற்றுக்கொண்டதுடன் - ஓலைச் சுவடிகளையும் கற்கத் தொடங்கினார்.

இவ்வாறு எட்டுமாத காலங்களின் பின் மதத்தை பற்றித் தமிழில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றலைப் பெற்றார். அத்துடன் தரங்கம்பாடியிற் தேவாலயங்களை அமைத்தும், அநேகரைக் கிறிஸ்தவ மதத்திற் சேர்த்தும் சிறுவர் சிறுமியர்களுக்குப் பாடசாலைகளை நிறுவியும், மதபோதனைகளைச் செய்தும், கிறிஸ்தவ சமய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் அச்சிறப்பித்தும் மத ஊழியம் செய்து வந்தார்.

தமிழ்மீது கொண்ட காதல் நாளாந்தம் பெருகிக் கொண்டே போயிற்று. 1711ல் இவர் உடல்நலத்தைப் பேணிக்கொள்ள ஐரோப்பா சென்றவேளையிற்சூட நாடு சென்று திரும்புவதற்குள் தமிழ்மொழியை மறந்து விடக் கூடுமே என்று அஞ்சித் தமிழைப் பேசிப் பழகிக் கொண்டேயிருப்பதற்காக, மலையப்பர் என்னும் தமிழரைத் தன்னுடன் அழைத்துச் சென்றாராம். இச் செயல் இவரது தமிழ்க் காதலையே தெளிவுபடுத்துகிறது.

டென்மார்க் தேசத்து அரசன் இவரது ஊழியத்தை மெச்சிப் புகழ்ந்து இவரையே தரங்கம் பாடி மிஷனுக்குத் தலைவராகியதுடன் இன்னும் சில மதபோதகர்களை அனுப்பியும், பொருளுதவி செய்தும் ஊக்கப்படுத்தினான். இங்கிலாந்திலுள்ள 'கிறிஸ்தவ அறிவு விளக்கச் சபையார்' இவர் தமிழ்நாட்டில் புரிந்த சமய ஊழியத்தைப் பாராட்டி வத்தீன் மொழியில் ஒரு வரவேற்பு மடலை படித்தனர். ஐயரவர்கள் அதற்கு முதலில் வத்தீன் மொழியிலும், பின்னர் தமிழ் மொழியிலும் பதிலளித்தார். தமிழ் நாட்டின் சார்பாகத் தமிழில் பதிலளித்தமை இவரது சூய தமிழ் உணர்வையே காட்டுகின்றது.

ஐயரவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பணியாதெனில் தரங்கம் பாடியில் ஓர் அச்சுக்கூடத்தை நிறுவியமை, அச்சடிக்கும் காகிதங்களைத் தயாரிக்கப் பெரும் பொருட் செலவில் காகிதத் தொழிற்சாலை ஒன்றை நிறுவி, தமிழ்நாட்டில் பண்டிதர் முதல் பாமரர் வரை எல்லா மக்களுக்கும் முதன் முதல் அச்சுப் புத்தகத்தை வழங்கிய இப்பெரியாரின் அருந்தொண்டு எளிதிலே மறக்கக்கூடியதன்று.

இவர் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்ததுடன், தமிழ், வத்தீன், ஆகிய இரு மொழிகளுக்கும் பொதுவாக வழங்கும் பல சொற்களை விளக்கும் 'தமிழ் வத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு' (Comparative Study of Tamil and Latin Grammar) என்னும் நூலையும் இயற்றியுள்ளார். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்ற தொடர் தமிழிலே காணப்பட்டாலும் தமிழ் நாட்டிலே உள்ள பாமரமக்கள் 'ஏட்டைத் தொடுவதும் பெரும் பாலம்' என்ற கவியிருளில் வாழ்ந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு 'எழுத்தறிவித்தவனாகச்' ஸீகன்பால்கு ஐயர் திகழ்கிறார்.

புத்த கைதிகள்

உண்ணாவிரதம்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புரிகளிடம் புத்தக் கைதிகளாக இருக்கும் பதினாறு சிறிலங்கா படைமீனர் கடந்த புதன் கிழமை முதலாம் திகதி தமது உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்தனர். சிறிலங்கா அரசாங்கத்தைத் தம்மை விடுதலை செய்வதற்கு ஆவன செய்வாறு தமது விடுதலைக்காகப் போர்க்கூடிகள் மேற்கொள்ளும் மூன்றாவது போரட்டம் இதுவாகும்.

யாழ்ப்பாணக் கல்லூரி பிரதம பாடசாலை திறப்பு விழா

யாழ்ப்பாணக் கல்லூரி பிரதம பாடசாலை வெள்ளிக்கிழமை பெப் 24 புதிய கட்டிடத்தை (செல்லையாமண்டபம்) அதி. வண. கலாநிதி எஸ் ஜெயநேசன் திறந்த வைத்தார் யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபை தலைவர் அதி. வண. DJ அம் பவலாணர் பிரதிஷ்டை ஜெயம் செய்த தேவாரீர்வாதத்தை வழங்கினார். சீமந்து தட்டுப்பாடு காரணமாக இக்கட்டிடத்தின் பிரதம பாடசாலை அடித்தளம் மட்டுமே கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The Morning Star

Diocesan Office, Vaddukodai

10.03.1995

EDITORIAL

Lent

The Church observes the Lenten days from Ash Wednesday till Easter. Originally, Lent among Christians was the period of prebaptismal preparation. Later it became a period of public penance. Finally it became a forty day devotional preparation for Easter.

Lent is the time for preparation. Jesus prepared himself through prayers and fasting before he started his ministry. Fasting and prayer gave Jesus the strength to overcome temptations and fulfil God's mission through death on the cross. Likewise, we also must prepare ourselves to have a successful life in Christ through fasting and prayer.

Lent is the time for repentance. When we prepare ourselves for God's work, we also must realize the need for repentance. When Jesus began his mission, he proclaimed 'Repent, for the Kingdom of Heaven is at hand.' In other words, Jesus said that we must turn our eyes away from the world and turn to God. When we involve ourselves in God's mission, we come in contact with the world. We tend to fix our gaze on the world and we are attracted by the glamour of the world. We become greedy.

Jesus warns us "Beware! Be on guard from all greediness, because the abundance of ones possessions does not give him life". The Lenten season gives us time to examine ourselves whether we are walking towards God or away from Him. Lent is another chance God has given us to examine. Lent makes us to grow. Lent also ment spring. In the summer, dry leaves would fall down and then during the spring the trees and plants would spring and shoot small branches freshly. Likewise, when we examine ourselves, we encounter Christ deep within our hearts. We enter into a dialogue with Him. As a result, we spring out as a new creation in Christ. The old has passed away and the new has come. We now become empowered to bring others as well, into this new experience.

Lent is also the time for doing good for others. Fasting and prayer is good for the growth of our spiritual life. But God expects more than the pietistic external observances. God expects us to loose the bonds of wickedness, to undo the things of the yoke, to let the oppressed go free, to share our bread with others, to bring the homeless poor into our homes and to cover the naked (of Is 58:6-7).

Let this Lenten season be the time for us to re-examine ourselves so that we will turn ourselves from this world and turn to Christ. As individuals and a Community, let us be renewed by the power of Holy Spirit to life for God's glory.

Omission

There has been an omission in the transfer slate which appeared in the Morning Star. Following name should be included in the list. Kalmadukulam-V. Pathmathayalan.

Baden Powell Day

The scouts of Jaffna observed Baden Powell Day in schools, on Friday, 3.3.95. There were dramas and sing songs and the scouts reflected on their activities.

The Events of February 20th Set in Motion the Revival of Eelam Tamil Nation

Thirty nine years ago on February 20th 1956, the United National Party which was then in power, passed a resolution at its Kelaniya sessions to make Sinhala only, the Official Language of the island and precipitated the Sinhala - Tamil National problem.

Perhaps, at that time the UNP in power must have thought that it could get away with it at the next elections. So it dissolved parliament to get a mandate from the voters for its new policy on the Official Language. What an irony of fate! The party in power was not only defeated at the polls but secured only eight seats in Parliament. A former UNP Member of Parliament, George R. de Silva justified the rout of the UNP by posing the question that if the UNP wanted to follow Bandaranayake, why not the people?

Anandan

On that February 20th, the Tamil people in the North-East observed their first country-wide (Eelam) Hartal. There was complete stoppage of work. Shops were closed. Transport was paralysed. Schools were boycotted by the students and black flags were hoisted all over Tamil territory. It was also observed as a Day of Prayer. All Tamil and Muslim Members of Parliament who belonged to the UNP tendered their resignations and joined the Opposition. Even though many of them contested the next elections as independent candidates, they were all defeated and the Federal Party came into limelight in the politics of the island, as the accredited leaders of the Tamil Nation.

Although the UNP government suffered its first defeat on its new language policy in 1956, the Sinhala chauvinists in the political parties failed to learn any lessons by that historical event. The Mahajana Eksath Peramuna (MEP) which came to power, forged ahead and utilised its parliamentary majority to pass the Sinhala Only Official Language Act. This resulted in the riots of 1956 and 1958. In

1956, the new Prime Minister, S. W. R. D. Bandaranayake was assassinated by a Buddhist monk.

To agitate against the introduction of Sinhala Only in the administration of the Courts, the Federal Party again launched a Satyagraha Campaign in the North East on February 20th, 1961. The government countered the campaign by an economic embargo by refusing to issue the weekly rations to the people. This move by the government only helped the Satyagraha Campaign to escalate into a Civil Disobedience Movement and paralyse the whole government administration in the two Tamil Provinces for three months. A State of Emergency was declared and armed forces were moved permanently into these two Provinces to maintain law and order.

It is against these very forces, the Tamils are now waging an armed struggle to liberate themselves. The Sri Lankan armed forces then sent to the North-East to re-start the Civil Administration, are still continuing to shed their blood for the same purpose but to no avail. Thus the events of February 20th have helped a great deal in reviving Tamil nationalism and record those historical events for posterity-The Fall and Rise of a Nation called Tamil Eelam.

(Coutersy of Hot Spring on 20-2-94)

Professor of Psychiatric

Dr. Jeyapala Dayanandan Somasundaram has been appointed Professor of Psychiatric at the University of Jaffna. Dr. Somasundaram served as Senior Lecturer in Psychiatry. He is a son of the late Samuel Somasundaram and Mrs. Saraswathy Somasundaram of Uduvil and a grand-son of Mr. J.C. Amarasingam of revered memory.

Fisherman Killed by fish

Mr. Sithamparam Kanthiah who was fishing in the sea coast near Mandaitivu was attacked by a MURAL FISH and was killed. The fish sprang from the sea and struck him with its long beak. The death was instantaneous.